[28th January 1961

Sandalwood

* 228 Q.—**Sri S. M. ANNAMALAI** : *கனம் உள் விவகார அமைச்சர் அவர்கள் தயவுசெய்து கீழ்க்கண்ட கேள்விக்குப் பதிலளிப்பாரா—*

1959-60-ம் ஆண்டில் ஜவ்வாது மலையில் சந்தனக்கட்டையின் மூலம் கிடைத்த வருவாய் எவ்வளவு ?

The Hon. Sri M. BHAKTAVATSALAM : An amount of Rs. 27,60,855 (rupees twenty-seven lakhs sixty thousand eight hundred and fifty-five only) has been realised during 1959–60 by the sale of sandalwood that was extracted from the Javadi Hills.

Sri S. M. ANNAMALAI : *ஆண்டு ஒன்றுக்கு 27 லட்ச ரூபாய்க்கு மேல் ஜவ்வாது மலையிலுள்ள சந்தனக் கட்டை மூலமாக வருவாய் இருக்கிறது. அப்படிப்பட்ட பிரதேசத்திலுள்ள மக்களுக்கு வேறு தொழில் கிடையாது. அவர்களுக்குத் தொழில் தரவேண்டி அங்கு சந்தன எண்ணெய் தொழிற்சாலை ஏற்படுத்த சர்க்கார் முன் வருமா ?*

The Hon. Sri M. BHAKTAVATSALAM : *அங்கு சந்தனக் கட்டை அதிகமாகக் கிடைக்கின்றது என்றாலும், சந்தன எண்ணெய் உற்பத்தி செய்கின்ற தொழில் நடத்துவதென்றால், அதற்குத் தகுந்த இடம் பார்த்துத்தான் அதை அமைக்க வேண்டுமே தவிர, அந்த இடத்திலே அமைக்கமுடியும் என்று நான் சொல்வதற்கில்லை.*

Chilli crops

* 229 Q.—**Sri S. M. ANNAMALAI** : *கனம் உள் விவகார அமைச்சர் அவர்கள் தயவுசெய்து கீழ்க்கண்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பாரா—*

(அ) மிளகாய் பயிருக்கு பூச்சி மருந்து பாதி விலையில் தரப் படுகிறதா ?

(இ) இல்லையாயின் காரணமென்ன ?

The Hon. Sri M. BHAKTAVATSALAM : (*a*) No, Sir.

(*b*) The sale of pesticides and fungicides at half cost is allowed as a general rule to food crops only. Since the chilli crop is a cash crop, no concessional sale of pesticides and fungicides to this crop has been allowed.

Sri S. M. ANNAMALAI : *மிளகாய் வியாபாரப் பொருள் என்று அமைச்சர் அவர்கள் சொன்னார்கள். கரும்புப் பயிர் போன்றவைகளுக்கு பாதி விலையில் அரசாங்கம் பூச்சி மருந்து தருகிறார்களே, அது போல் என் மிளகாய் பயிருக்கும் தரக் கூடாது?*